



கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
முன்றாம் வருட/முதலாம் அரையாண்டுக் கலைமாணித் தேர்வு(2011/2012)-
2014/2015

(April / May 2016)
ECS 3133 Financial Economics

நேரம்: 03 மணித்தியாலங்கள்

எவ்வேலூம் நான்குவினாக்களுக்குமாத்திரம் விடைதருக.

01. (அ) மூலதனப் பாதீடிலின் முக்கியத்துவம் யாது?

(08 புள்ளிகள்)

(ஆ) மூலதனச் செலவு, வருமானச் செலவு என்ற எண்ணக்கருக்களை வேறுபடுத்துக.

(08 புள்ளிகள்)

(இ) ஒரு புதிய மூலதனத் திட்டமொன்றில் பின்பற்றப்படும் படிமுறைகளை அடையாளம் காண்க.

(09 புள்ளிகள்)

(மொத்தம் 25 புள்ளிகள்)

02. (அ) 'பங்குச்சந்தை வர்த்தகத்தின்' (Trading in Share Market) நோக்கங்கள் யாவை? சுருக்கமாக விபரிக்குக.

(09 புள்ளிகள்)

(ஆ) பங்கொன்றின் பெறுமதியினை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?

(08 புள்ளிகள்)

(இ) பணச்சந்தை மற்றும் மூலதனச்சந்தை என்பவற்றினை வேறுபடுத்தி அவற்றில் தொழிற்படும் நிதிநிறுவனங்களைப் பட்டியலிடுக.

(08 புள்ளிகள்)

(மொத்தம் 25 புள்ளிகள்)

03. (அ) வங்கித்துறையின் சேவைகளை வரையறுக்குக.

(08 புள்ளிகள்)

(ஆ) வணிகவங்கிகள் கடன் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் கடன்கருவிகள் யாவை?

(09 புள்ளிகள்)

(இ) பணச்சந்தையில் காணப்படும் முக்கியமான உபசந்தைகள் எவை? அவற்றினை சுருக்கமாக விளக்குக.

(08 புள்ளிகள்)

(மொத்தம் 25 புள்ளிகள்)

04. (அ) “உள்ளகவருவாய்வீதம்” (Internal Rate of Return) பற்றி விளக்குக?

(07 புள்ளிகள்)

- (ஆ) ஆடைத் தொழிற்சாலையானது ரூபா 80000 பெறுமதியான இயந்திரமொன்றைக் கொள்வனவு செய்வதா? அல்லது இல்லையா? என்ற தீர்மானத்தை எடுப்பது முயற்சிக்கின்றது. இயந்திரம் வருடாந்தம் ரூபா 20000 ஜி சேமிக்கு இயந்திரத்தின் ஆட்காலம் 5 வருடங்களாகும். இயந்திரம் 5வது வருடத்தில் மீள்விற்பனைப் பெறுமானமாக ரூபா 10000 ஜிக் கொண்டிருக்கும் கழிவு செய்யப்பட்ட வருவாய்வீதம் 10%க்கு மேலாக இருப்பின் அத்திட்டத்தை ஏற்றுக்கொள்வது என்பது கம்பனியின் கொள்கையாகும். இத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்படலாமா? எனக் குறிப்பிட்டுக் கருத்துரைக்க.
- (இ) உள்ளகவருவாய் வீதத்தின் அனுகூலங்களை விளக்குக. (10 புள்ளிகள்)
- (மொத்தம் 25 புள்ளிகள்)
05. (அ) முதலீட்டு வருவாய் வீதத்தைத் தீர்மானிக்கும் மூன்று காரணங்களைத் தருக. (08 புள்ளிகள்)
- (ஆ) எங்ஙனம் முதலீட்டாளர்கள் தமது முதலீட்டுத் தீர்மானங்களை மேற்கொள்ளுகின்றார் என்பதைப் பொருத்தமான உதாரணங்களுடன் விளக்குக.
- (இ) சாந்தி என்பவர் கீழே கொடுக்கப்பட்டுள்ள தனது பங்குமீதான வருவாய் வீதப் பரம்பலைக் கொண்டுள்ளார். (08 புள்ளிகள்)
- | பொருளாதாரநிலை | நிகழ்தகவு | பங்குமீதானவருவாய் வீதம் |
|---------------|-----------|-------------------------|
| மந்தம் | 0.1 | - 4.5 |
| வீழ்ச்சி | 0.2 | 4.4 |
| சாதாரணம் | 0.5 | 12.0 |
| செழிப்பு | 0.2 | 20.7 |
- (i) பங்குமீதான எதிர்பார்க்கப்படும் வருவாய் யாது?
- (ii) பங்குமீதான வருவாயின் நியமவிலகல் யாது?
- (4.5×02 = 09 புள்ளிகள்)
- (மொத்தம் 25 புள்ளிகள்)
06. பின்வருவனவற்றிக்குச் சிறுகுறிப்பெழுதுக. (05 x 05 = 25 புள்ளிகள்)
- (அ) “SWOT”பகுப்பாய்வு
- (ஆ) தொகுதிக் கடன் (Debentures)
- (இ) ஆழ்நிதியம் (Sinking fund)
- (ஈ) தேறிய இன்றையபெறுமதி (Net Present Value)
- (உ) அழைப்புப் பணச்சந்தை (Inter-Bank Call Money Market)

(05 x 05 = 25 புள்ளிகள்)